

தமிழ்நாடு அரசு
பள்ளிக் கல்வித் துறை
“பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு” தொடக்க விழா
பத்திரிகைச் செய்தி

நாள் : 19.04.2022, செவ்வாய்க்கிழமை, நேரம் : காலை 9.00 மணி

இடம் : லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளி,

அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான ஒரு முயற்சியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,557 பள்ளிகளில் புதிய பள்ளி மேலாண்மைக் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளன. அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டு, புதிய பள்ளி மேலாண்மைக் குழு செயல்படத் தொடங்கும்.

பள்ளி மேலாண்மைக் குழு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் பள்ளிக் கல்வித் துறையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. “நம் பள்ளி நம் பெருமை” என்கிற பெயரில் இந்த விழிப்புணர்வு பரப்புரையை, மார்ச் 8 ஆம் தேதியன்று மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.

மார்ச் 20 அன்று தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டு பள்ளிக் கல்வி வரலாற்றில் முதன்முறையாக 23.5 லட்சம் பெற்றோர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மக்களின் பங்கேற்புடன் செயல்படவேண்டும் என்கிற நோக்கத்துடன் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அனைத்துப் பள்ளிகளிலும் மறுகட்டமைப்பு செய்யப்படவிருக்கின்றன.

முதற்கட்டமாக, ஏப்ரல் 19, 2022, செவ்வாய்க்கிழமை அன்று, மாநிலத்தில் முதலாவது பள்ளியாக, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள, நூற்றாண்டைக் கொண்டாடும் லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளியில் புதிய பள்ளி மேலாண்மைக் குழுவை தேர்ந்தெடுக்கும் நிகழ்வை மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் காலை 9 மணிக்குத் தொடங்கி வைத்து உரையாற்றினார். முன்னதாக பள்ளி மேலாண்மைக் குழுவுக்கான விழிப்புணர்வு காணொலி வாகனப் பரப்புரையை கொடியசைத்துத் துவக்கி வைத்தார். பள்ளி மேலாண்மைக் குழு தொடர்பான கலை நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப்பட்டன.

பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு அரசு ஓராண்டில் செய்துள்ள சாதனைகள் குறித்த காணொலியும், பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வில் பெற்றோர்கள் பங்கேற்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து திரைக் கலைஞர் சூர்யா அவர்கள் உரையாற்றிய காணொலியும் வெளியிடப்பட்டன.

நிகழ்வில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பள்ளிக் கல்வித் துறை, அரசு

முதன்மைச் செயலாளர் திருமதி. காகர்லா உஷா, இ.ஆ.ப. அவர்கள் தலைமை வகித்தார்.

வேடி வெலிங்டன் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டு, புதிய பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வை முன்னின்று வழிநடத்தினார். விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்கள், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியம் அவர்கள், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. சேகர் பாபு அவர்கள், மாண்புமிகு சென்னை மேயர் திருமதி. ப்ரியா அவர்கள், மாநில திட்ட இயக்குநர் திரு. சுதன் இ.ஆ.ப அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.. மேலும் இவ்விழாவில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்வின் இறுதியில் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் திரு. க.நந்தகுமார் இ.ஆ.ப. அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

ஆணையர்

பள்ளிக் கல்வி